



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 12.09.2019 (முற்பகல்)

முன்னிலை

**திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்**

.....

வழக்கு எண்.SA 1900/E/2017

திரு M.பஞ்சாட்சரம்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
கிருஷ்ணராயபுரம் வட்டம்,
கரூர் மாவட்டம் - 639 102.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	11.11.2016
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	16.12.2016
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	01.03.2017

ஆணை

இன்று (12.09.2019) முற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு M.பஞ்சாட்சரம் ஆஜராகவில்லை. மேல்முறையீட்டாளர் 07.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக விசாரணைக்கு ஆஜராக இயலவில்லையென்று

தெரிவித்துள்ளார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது. பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திருமதி எம்.இராஜாமணி, தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் (பொறுப்பு), வட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 11.11.2016 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கண்ணதாசன் மனு பொதுத் தகவல் அலுவலரின் அலுவலகத்தில் பதியப்பட்ட பதிவேடு நகல், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கோப்பின் நகல், 2009-ஆம் ஆண்டு வருவாய் கோட்டாட்சியர், குளித்தலை எந்த தேதியில் list கேட்டார், கிருஷ்ணராயபுரம் கிராமம் பசலி 1412-ல் வேலைபார்த்த VAO பெயர், 122/1 சர்வே பட்டா மாறுதல் செய்த VAO பெயர், கிராமக் கணக்கு பக் எண்.3, 10(1), 10(ii) ஆகியவற்றின் நகல், முருகேசன் என்பவர் குளித்தலை அரசு கருவூலம் (Treasury) டிரசரியில் பென்சன் பெறுகிறாரா அல்லது கிருஷ்ணராயபுரம் டிரசரியில் பென்சன் பெறுகிறாரா, அவர் பெற்றுவரும் கூடுதல் தொகை விபரம், 07.11.2007-ல் சுப்பிரமணி தாசில்தார் கலெக்டருக்கு அனுப்பிய கோப்பு, சம்பந்தப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலம் நகல், முனியம்மாள் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல், சர்வே எண்.122/1 சம்பந்தமான கோப்பின் நகல் என 9 இனங்களில் தகவல் கோரி, பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 16.12.2016 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளருக்கு 18.01.2017 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேல்முறையீட்டு அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் முழுமையாக வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்க உத்திரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 01.03.2017 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (12.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளருக்கு 10.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொது அதிகார அமைப்பின் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கக்கூடிய தகவல் இன்றைய தேதியில் ஒப்புக்கொண்ட அட்டையுடன்கூடிய பதிவஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

5. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் ஆஜராகாத நிலையில், பொதுத் தகவல் அலுவலரால் ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளருக்குப் பொது அதிகார அமைப்பினரின் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கக்கூடிய தகவலனைத்தும் (37 தாள்கள் அடங்கிய ஆவண நகல்) 10.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக இன்றைய தேதியில் பொதுத் தகவல் அலுவலரால் ஒப்புக்கொண்ட அட்டையுடன்கூடிய பதிவஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளதென்பது தெரிய

வருகிறது. இதனை ஆணையம் பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 1900/E/2017

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
கிருஷ்ணராயபுரம் வட்டம்,
கரூர் மாவட்டம் - 639 102.

மனுதாரர்

திரு M.பஞ்சாட்சரம்,
19, தாயுமானவர் தெரு,
மலைக்கோட்டை,
திருச்சி - 2.

Copy to: Judgement File.
16/09/19